

திருவருகைக்கால கிறிஸ்துமஸ்

உபகரணம்

ஆண்டு 2

2020-2021



DIOCESSE OF PENANG
MALAYSIA

ii

திருவருகைக்
கால
செய்தி -
மேதகு ஆயர்
செபஸ்டியன்
பிரான்சிஸ்

iv

உபகரணம்
அதன்
நோக்கமும்
பயன்படுத்தும்
முறையும்

vi

கிறிஸ்துவுக்காக
ஒளிருங்கள்
#GLOW4CHRIST

vii

நாள் காட்டி
&
முதலாம்
வாரத்திற்கான
தயாரிப்பு

01

முதலாம்
திருவருகை
கால ஞாயிறு
நம்பிக்கை

07

இரண்டாம்
திருவருகை
கால ஞாயிறு
சமாதானம்

14

மூன்றாம்
திருவருகை
கால ஞாயிறு
மகிழ்ச்சி

21

நான்காம்
திருவருகை
கால ஞாயிறு
அன்பு

28

கிறிஸ்து
பிறப்பு நாள்
(கிறிஸ்துமஸ்)
மகிமை

35

திருகுடும்பம்
ஒற்றுமை

41

மரியாள்
இறைவனின்
தாய்
ஆம் (Fiat)

47

ஆண்டவரின்
திருக்காட்சி
ஒளிருதல்

53

திருவருகை
காலம் - 2020
கிறிஸ்துமஸ்
பாடல்கள்



திருவருகை-கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

பெர்லிஸ், கெடா,
கிளந்தான், பேரா, பினாங்கு
மற்றும் மற்ற
இடங்களில் வாழும்
ஆண்டவரின் மக்களே!



நீங்கள் அனைவரும் இந்த அழகான
திருவருகைக்கால-கிறிஸ்துமஸ்
காலத்தை பயணித்திட உங்கள்
அனைவருக்கும் எங்களின் பரிசாக இந்தத்
திருவருகைக்கால-கிறிஸ்துமஸ்
உபகரணத்தை வழங்குகிறோம்.
நற்செய்தியை நீங்கள் அறிந்து அரவணைத்து
கிறிஸ்துவின் பிறப்பு காலத்தை உற்சாகமாக
துணிவுடன் கொண்டாடி நான் உங்களை
அழைக்கிறேன்.

நம்பிக்கை சமாதானம் மகிழ்ச்சி அன்பு
மகிமை ஒற்றுமை ஆம் (Fiat) ஒளிருதல்

“என் வழியாய் நீங்கள் அமைதி காணும்
பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன்.
உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும்
துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி
கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33)

மில்லினியம் திருவருகைக்கால-கிறிஸ்துமஸ் உபகரண தயாரிப்பு குழு



இந்த மில்லினியம் திருவருகைக்கால-கிறிஸ்துமஸ் உபகரண தயாரிப்பில் ஈடுபட்ட தனி நபர்களுக்கும், அமைப்புகளுக்கும், இயங்கலையிலும் முடங்கலையிலும் (online and offline) உதவிய அனைவருக்கும் அதிமுக்கியமாக தொடக்கம் முதல் நம்மை வழிநடத்திய தூய ஆவியானவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.

(உரோமையர் 15:13)

நோக்கம்

கோவிட்-19 கொள்ளை நோய் பரவி வரும் இக்கால கட்டத்தில் திருப்பலிக்கென ஒன்று கூடுதல் முடக்கப்பட்ட நிலையில், திருவருகைக்கால தயாரிப்பு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒவ்வொரு தனி நபர்களுக்கும், குடும்பத்திற்கும் உதவியாக இந்த உபகரணம்/ புத்தகம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு பயன்படுத்துவது?

அன்றாட குடும்ப செபத்திற்கான நேரத்தில் சரியாக பயன்படுத்துதல்

இந்தக் கிருபையின் காலத்தில் ஒன்றுகூடுதலில்/அமர்வில் உற்சாகத்தோடு பங்கெடுத்து பரிந்துரைக்கப்பட்ட பொருட்களை தயார் செய்தல்.

கிறிஸ்துமஸ் பெருநாளை திருவருகைக்கால உபகரணத்தை கொண்டு நமது ஆன்மீக பயணத்திற்கு தயார் செய்திட திருவருகை கால 2020 நாட்காட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

மையக்கருத்து

ஒவ்வொரு வாரமும் பிரதிபலிக்க வேண்டிய கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது

திருவருகைக்காலத்தின் சிறு குறிப்பு

திருச்சபையை ஆன்மீக ரீதியில் மென்மேலும் புரிந்து கொள்ள சிறு குறிப்புகள்

பாடல்

திருவருகை மற்றும் கிறிஸ்துமஸ் பாடல்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்துவோர் தங்களுக்கு தெரிந்த ஏற்ற பாடல்களை பாடலாம்

செபம்

அமர்வின் தொடக்கத்திலும் முடிவிலும் செபம் செய்யவும்

நற்செய்தி & தியானம்

கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் விவிலியத்திலிருந்து நேரடியாக படிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நற்செய்தி வாசிப்பையும் கருப்பொருளையும் புரிந்து கொண்டு அடுத்த ஞாயிறு வரை முழு வாரத்தையும் சிறப்பாக வாழ அழைக்கிறது

செயல்பாடு

திருவருகை-கிறிஸ்துமஸ் தயாரிப்பு செயல்பாடுகளில் உற்சாகமாக பங்கெடுத்தல்

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு

ஒரு சிறப்பு பங்கெடுத்தலுக்காக அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையின் தயாரிப்பிற்கான பொருட்களை தயார் செய்தல்

#Glow4Christ

கிறிஸ்துவுக்காக உலகிற்கு கடவுளின் தனிப்பட்ட
அன்பு

மற்றவர் வாழ்வு ஆசீர்வாதமாய் இருக்க நீ
ஆசீர்வதிக்கப்படுவாய்

வாருங்கள் தந்தையின் அன்பை நன்றியுணர்வுடன்
அவரில் மிளிர்ந்து அவரை உலகிற்கு ஒளிர்ச்
செய்வோம்

இந்த திருவருகை கால உபகரணத்தின் வழியாக
நீங்கள் ஒற்றுமையாக மேற்கொண்ட படங்கள்
காணொளிகளை சாட்சியமாக பகிர்ந்து கொள்ள
ஊக்குவிக்கப்படுகிறீர்கள்

வாருங்கள் நாம் நம்முடைய கிறிஸ்துமஸ்
அனுபவத்தையும் அன்பையும் நமது சமூக
ஊடகங்களில் (#GLOW4CHRIST) பகிர்ந்து கொள்வோம்



மற்றவர்களுக்கு
கிறிஸ்துவாய்
இருங்கள்

திருவருகை கால
நாட்காட்டி

நவம்பர் 2020

29



கிறிஸ்மஸ்
வளையம்
ஆசீர்வதித்தல்

30

உங்களது
விருப்பமான
ஒரு
பொருளை
மற்றவருக்கு
கொடுத்தல்



டிசம்பர் 2020

1

கோவிட்-19
முடிவடைய
ஜெபித்தல்.

2

உங்களின்
பழைய
நண்பருக்கு
அழைத்தல்



3

நீங்கள்
சந்திப்பவரிடம்
இயேசுவை
காணுதல்.

4

- உங்களுக்கு
தெரிந்த ஒரு
நோயுற்றோருக்காக
ஜெபித்தல்

5

ஒருவருக்கு
கிறிஸ்மஸ்
பரிசை தயார்
செய்து
அவருக்காக
ஜெபித்தல்



6

மற்றவர்களுக்கு
கனிவான
வார்த்தைகளைச்
சொல்லுதல்



7



- தினசரி செப
நேரம் அமைத்து,
கடைப்பிடிக்க
உறுதியளித்தல்

8

இன்று
மரியாளின்
அமலோற்பவம்.
அவருக்கு உங்கள்
அன்பை
உணர்த்துதல்

9

கிறிஸ்துவின்
அன்பைப் பற்றிய
உங்கள் அனுபவத்தை
சமூக
வலைத்தளங்களில்
பகிர்ந்து கொள்ளுதல்

#GLOW4CHRIST

டிசம்பர் 2020

10



புன்னகையுங்கள்!
இவ்வுலகிற்கு
அதிகமாய்
தேவைப்படுகிறது

11

நீங்கள்
காயப்படுத்திய
அல்லது
உங்களை
காயப்படுத்திய
ஒருவரிடம்
சமாதானம்
செய்தல்

12

தனிமையில்
இருக்கும்
ஒருவருக்கு
கிறிஸ்மஸ் வாழ்த்து
அட்டை ஒன்றை
அனுப்புதல்

13



கிறிஸ்மஸ்
மரம்
ஆசீர்வதித்தல்

14

முன்கள
பணியாளருக்கு
நன்றி குறிப்பை
எழுதுதல்

15

அனைத்து
குருத்துவப்
பணியாளர்க்காக
ஜெபித்தல்

16

கிறிஸ்துமஸ்
மரத்தை
அலங்கரிக்கும்
போது கிறிஸ்துவின்
அன்பை ஒருவருக்கு
ஒப்புக்கொடுத்தல்




17

வயதானவருக்கோ
அல்லது
தேவையுள்ளோருக்கோ
மளிகை பொருள்களை
கொடுத்து
உதவுதல்

18

குறுந்தகவலுக்கு
பதிலாக
ஒரு குறிப்பைப்
கைப்பட ஒரு
நண்பருக்கு
எழுதுதல்



19

2 நிமிடம்
மௌனமாக
“நான்
கடவுளின்
சொந்தம்”
என கூறுதல்.

20

கிறிஸ்மஸ்
குடில்
ஆசீர்வதித்தல்



21

5 நபர்களுக்கு
பாராட்டு
குறிப்புகளை
குறுந்தகவல்
மூலமாக
அனுப்புதல்



22

கிறிஸ்துமஸுக்கு
இயேசுவுக்கு
கொடுக்கும் பரிசு
என்னவென்று
முடிவு செய்தல்.

23

இயேசுவின்
அன்பை
பிரதிபலிப்பவருக்காக
எதையும்
செய்தல்



24

ஒருவரது
வீட்டிலோ/
வாகனத்திலோ
ஊக்குவிப்பு
வார்த்தையை
வைத்தல்

டிசம்பர் 2020

25

குடும்பமாக
அமர்ந்து
உண்ணுதல்

Merry Christmas

26

ஆதவற்றோர்
ஒருவருக்கு
உணவு
வழங்கி
மகிழ்வித்தல்

27



ஒன்றிணைந்து
கிறிஸ்மஸ்
குடில் முன்
நின்று
ஜெபித்தல்

28

இவ்வருடத்தில்
அன்புக்குரியவர்களை
இழந்த குடும்பத்திற்கு
செபித்தல்

29



நன்றியறிதல்
பட்டியல்
தயாரித்து
இறைவனுக்கு
நன்றி கூறுதல்

30

இன்றைய
எல்லா சிறிய
காரியங்களுக்கும்
“உமக்காக
செய்கிறேன்,
இயேசுவே!”
என்று கூறுதல்

31

2020- ஆம் ஆண்டில்
நீங்கள் கற்றுக்
கொண்ட ஒரு
வாழ்க்கை பாடத்தின்
அனுபவத்தை
பகிர்ந்துகொள்ளுதல்



ஜனவரி 2020

1

ஒவ்வொருவரும்
ஒரு
விண்ணப்பத்தை
ஒப்புக்கொடுத்து,
ஜெபமாலையை
ஜெபித்தல்



2

புதிய ஆண்டில்
ஒரு தீர்மானத்தை
முன்மொழிந்து
அதன் படி நடக்க
உறுதியளியுத்தல்



3

உங்களது ஒரு
நற்பண்பை
கண்டறிந்து,
அதனை
மற்றவர்களுக்கு
சேவை செய்ய
ஒப்புக்கொடுத்தல்





முதலாம் வாரத்திற்கான தயாரிப்பு

கிறிஸ்துமஸ் வளையம் (wreath),
அலங்கரித்து 4 மெழுகுவர்த்திகளோடு
(3 ஊதா வர்ணம் ; 1 இளஞ்சிவப்பு
வர்ணம்),
பூக்கள் / தீர்த்தம்/ சாம்பிராணி



திருவருகைக்காலத்தின்
முதலாம் ஞாயிறு



நம்பிக்கை

கிறிஸ்துமஸ் வளையம்



கிறிஸ்துமஸ் வளையத்தில்
உள்ள நான்கு வர்ண
மெழுகுவர்த்திகள்
நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சி
மற்றும் சமாதானத்தை
குறிக்கிறது

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

கிறிஸ்துமஸ் வளையம் (wreath) ஆசீர்வதிப்பு அனைவரும் ஒன்றாக
கைகளை இணைத்து கீழ்காணும் செபத்தை சொல்லலாம்

தந்தையே நாங்கள் இந்த
திருவருகைக்காலத்தில் உமக்கு உகந்த
மக்களாக வாழ வேண்டும். இந்த
கிறிஸ்துமஸ் வளையத்தை (wreath)
ஆசீர்வதியும்.

உம் மகனின் வருகைக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கும் நாங்கள்
எங்கள் உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்
கொண்டிட உம்மிடம் மன்றாடுகிறோம்.
ஆமென்.

குடும்ப தலைவர் முதல் மெழுகுவர்த்தியை (ஊதா வர்ணம்) ஏற்ற
வேண்டும்.

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்.



மாற்கு 13: 33-37

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.

கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் நாம், நம்முடைய சிந்தனையில் அவரை வரவேற்போம். நாம் கிறிஸ்துமனை வருடா வருடம் வரும் ஒரு கொண்டாட்டமாக நினைத்துள்ளோமா? அல்லது உண்மையிலே உள்ளத்தில் தயார் நிலையோடு வரவேற்கின்றோமா?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செபம்

ஆண்டவரே திருமுழுக்கு யோவானை நீர்
உம்முடைய வழியை தயார் படுத்த
அனுப்பினீர். என்னுடைய வாழ்க்கையில்
அனைத்து தடங்கல்களையும், கவன
சிதறல்களையும், முறியடித்து உம்மை
நெருங்கிட வழிகாட்டியருளும். உம்முடைய
வருகைக்காக விழிப்போடு காத்திருக்க
அருள்புரியும். திருவருகைக்காலத்தின்
முதலாம் ஞாயிறு கொண்டாடும்
இவ்வேளையில் நீரே எனக்கு அனைத்திலும்
முதலாக இருந்திட உம்மிடம் மன்றாடுகிறேன்.
ஆமென்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





இரண்டாம் வாரத்திற்கான தயாரிப்பு

கிறிஸ்துமஸ் காலுறை அல்லது
கிறிஸ்துமஸ் ஜாடி மற்றும்
காகிதம்/மிட்டாய்கள்
தயார் செய்தல் வேண்டும்.



திருவருகைக்காலத்தின்
இரண்டாம் ஞாயிறு



சமாதானம்

கிறிஸ்துமஸ் மரம்



கிறிஸ்துமஸ் மரம் எதற்காக
வைக்கிறோம்?

இயேசு வாழ்வளிக்கும் ஜீவ
மரம் என்பதை குறிக்கிறது

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

எங்கள் அன்பான ஆண்டவரே,
உலகத்தில் சமாதானம் எப்போதும்
நிலைத்திருக்க வேண்டுமென்று
ஆசிக்கும் நாங்கள் அதனையே
மற்றவர்களுக்கு கொடுத்திட உம்முடைய
உதவியை இறைஞ்சி மன்றாடுகிறோம்.
ஆமென்.

குடும்ப தலைவர் இரண்டாவது மெழுகுவர்த்தியை (ஊதா வர்ணம்)
ஏற்ற வேண்டும்.

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்

மாற்கு 1: 1-8

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: “இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

“குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை” என்று திருமுழுக்கு யோவான் கூறுகிறார். ஆனால் நான் எப்பொழுதெல்லாம் பணிவு தாழ்ச்சி இல்லாமல் என் குடும்பத்தாரிடம் எனக்குதான் எல்லாம் தெரியும், நான்தான் பெரியவன் என்று அகங்காரமாக நடந்து கொண்டிருக்கிறேன்?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செயல்பாடு

1. குடும்பத்திலுள்ள அனைவரையும் வட்டமாக அமர வேண்டும்.
2. அனைவருக்கும் நடுவே அலங்கரிக்கப்பட்ட ஜாடியும் மிட்டாய்களும் வைக்க வேண்டும்.
3. ஒவ்வொருவரும் தங்களுக்கு வலப்புறமும் இடப்புறமும் அமர்ந்திருப்பவரிடம் சமாதானம் கூறி அவர்களிடம் அவர்களை பற்றி 2 நல்ல விசயத்தை அல்லது குறிப்பிட்ட ஒரு செயலுக்கு நன்றியை கூற வேண்டும்.
4. அதன் பிறகு உங்கள் முன்பே இருக்கும் ஜாடியில் 2 மிட்டாய்களை போட வேண்டும்.
5. இப்படியே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

இந்த செயல்பாட்டினை இவ்வார
முழுவதும் செய்யலாம்



செபம்

அன்பின் ஆண்டவரே இருளில் நான்
உம்மிடையே ஞானத்தை தேடுகிறேன். என்னுடைய
இருதயத்தை உமக்காக திறந்திட ஆசையாய்
இருக்கிறேன். ஆயினும், இக்கால கட்டத்தில்
உமக்கும் எனக்கும் இடையே பல விஷயங்கள்
வந்துவிட்டது. உலக விஷயங்களுக்கே நான்
முக்கியத்துவம் தருகிறேன். நான் விழிப்போடிருந்து,
நீ எனக்கு தரும் ஒளியை உணர்ந்திட அருள் தரும்.
ஒவ்வொரு நாளும் எனக்கு தரப்பட்டுள்ள
வாழ்க்கைக்காக நன்றியுணர்வோடு இருக்கவும்,
மற்றவர்களுக்கும் எனக்கும் உம்முடைய
சமாதானத்தை கொண்டு வாழும் மனிதனாக
வாழ்ந்திடவும் ஆசீர்வதியும்.
ஆமென்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





மூன்றாம் வாரத்திற்கான தயாரிப்பு

கிறிஸ்துமஸ் மரம் தயார் செய்ய வேண்டும். (கிறிஸ்துமஸ் மரம் இல்லாதோர் வேறு ஏதாகினும் செடிகளையோ அல்லது சொந்தமாக உருவாக்கிய மரத்தையோ உபயோகப்படுத்தலாம்).

கிறிஸ்துமஸ் மரத்திற்கான விளக்குகள், அலங்கார பொருட்கள் கொண்டு மரத்தை அலங்கரிக்கலாம்.

ஆயினும் நட்சத்திரத்தை மட்டும் வைக்க வேண்டாம்.

விளக்குகளையும் திறக்க வேண்டாம்.



திருவருகைக்காலத்தின்
மூன்றாம் ஞாயிறு



மகிழ்ச்சி

டிசம்பர் 25



ஏன் கிறிஸ்து பிறப்பு விழா
டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது?

ஏனெனில் கபீரியல் வானதூதர்
மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன
நாள் மார்ச் 25. அன்றைய நாளிலிருந்து
சரியாக 9 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்து
பிறப்பு விழா 25 டிசம்பர்
கொண்டாடப்படுகிறது.

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

ஆண்டவரே உமது பிறப்பால் உலகம்
மகிழ்ச்சியுற்றது போல் எங்கள் பிறப்பின்
மகத்துவத்தை நாங்கள்
நன்றியுணர்வோடு
உணர்ந்து நாங்கள் வாழும் தளங்களில்
எங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்
உள்ளவர்களாக வாழ்ந்திட வரம் தாரும்.
ஆமென்.

குடும்ப தலைவர் மூன்றாவது மெழுகுவர்த்தியை (இளஞ்சிவப்பு (Pink)
வர்ணம்) ஏற்ற வேண்டும்

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்

செயல்பாடு

கிறிஸ்துமஸ் மரத்தை ஆசீர்வதித்தல்

கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளி அல்லது மெழுகுவர்த்தி கிறிஸ்துவின் ஒளியை குறிக்கிறது. கிறிஸ்து உலகின் ஒளி. ஆசீர்வாத ஜெபத்திற்குப் பிறகு மரத்தின் விளக்குகள் ஒளிரும். வீட்டிலுள்ள கிறிஸ்துமஸ் மரம் பெற்றோர் அல்லது குடும்ப பெரியவர்களால் தீர்த்தம் தெளித்து ஆசீர்வதிக்கப்படலாம்.

தலைவர்:

இந்த மரம் நமது வீட்டிற்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக. இறைவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையை, கிறிஸ்து நமக்காக சிலுவை மரத்தில் அளித்த மீட்பினை இது நினைவுபடுத்துவதாக.

(தீர்த்தம் தெளித்தல்)

அனைவரும்: ஆமென்

இப்பொழுது கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்திரத்தை வைத்து
அலங்கார விளக்குகளை திறக்கலாம்

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்



யோவான் 1: 6-8,19-28

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலை நிலத்தில் குரல் ஒன்றுகேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நாம் எப்போதும் ஆன்மீக தயாரிப்பு செய்கிறோமா? நமது உள்ளதை இயேசுவின் பிறப்பிற்காக திருமுழுக்கு யோவானை போல ஆவலுடன் எதிர்பார்த்து வாழ்கிறோமா?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செபம்

ஆண்டவரே ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்கு பொழிந்த ஆசீர்களுக்காக நன்றி கூறுகிறோம். நீரே என் ஆன்மாவின் மகிழ்ச்சி. உம்முடைய மாறா அன்பில் நான் பாதுகாப்பாய் உள்ளேன். உம்மில் நான் விடுதலை அடைகிறேன். உம்மால் என் ஆன்மாவில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் இதயத்தை திறந்து உம்மை முழுமையாக பெற்றிட உம்மிடம் மன்றாடுகிறேன். ஆமென்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





நான்காம் வாரத்திற்கான தயாரிப்பு

கிறிஸ்துமஸ் குடில். கிறிஸ்துமஸ் குடிலுக்கான முழு பொருட்கள் இல்லாதவர்கள், குழந்தை இயேசுவின் படம் அல்லது சுருபம் தயார் பண்ணலாம். குடிலுக்கு உள்ளே வைக்கும் அனைத்து பொருட்களையும் தயார் செய்தல் அவசியம்.



திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு



அன்பு

பரிசுகள்



கிறிஸ்து பிறப்பு காலத்தில் நாம் ஏன்
பரிசுகள் கொடுக்கிறோம்?

ஏனெனில் குழந்தை இயேசுவின்
பிறப்பிற்கு ஞானிகள் மூவரும் பரிசுகள்
கொண்டு வந்தனர். அந்த நிகழ்வை
நினைவு கூறவே நாம் ஒருவர்
மற்றவருக்கு பரிசுகள் கொடுக்கிறோம்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

வானக தந்தையே உமது
இருதயத்திலிருந்து
ஊற்றெடுக்கும் அன்பில் நிறைவு பெற
நாங்கள் அதே அன்பை எங்களை சுற்றி
இருப்பவர்களுக்கும் குறிப்பாக குடும்ப
அங்கத்தினர்களுக்கும் கொடுத்து
வழங்கிட உம்மை இறைஞ்சுகிறோம்.
ஆமென்.

குடும்ப தலைவர் நான்காவது மெழுகுவர்த்தியை (ஊதா வர்ணம்) ஏற்ற
வேண்டும்

செயல்பாடு

கிறிஸ்துமஸ் குடில் ஆசிர்வாதம்.

கிறிஸ்துமஸ் குடிலுக்கான முழு பொருட்கள் இல்லாதவர்கள், கிறிஸ்து பிறப்பு படத்தை தயார் பண்ணலாம்.
(குடும்ப உறுப்பினர்களோடு ஒன்றாக இணைந்து செய்தல் வேண்டும்.
பொருட்களை ஒவ்வொருவரும் ஒன்றன் பின் ஒன்றாக வைக்க வேண்டும்)

தலைவர்:

அன்பின் ஆண்டவரே, நீர் இவ்வுலகிற்கு மரியாளின் மூலம் பிறப்பெடுத்து வந்தீர். இந்த குடிலினை ஏறெடுத்து பார்க்கும் யாவருக்கும் நீர் எவ்வளவு தாழ்ச்சியோடு இவ்வுலகில் பிறப்பெடுத்தீர் என்பதை நினைவு கூறவும், எங்கள் அனைவருக்கும் நீர் கொண்டு வந்த நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவற்றை எங்கள் வாழ்வினில் பின்பற்றிடவும் ஆசீர்வதியும்.

அனைவரும்: ஆமென்

(தீர்த்தம், தூபம் மற்றும் பூக்கள் ஆகியவை கொண்டு இந்திய கலாச்சார முறையில் ஆசீர்வதிக்கலாம்)

குழந்தை இயேசு சுருபத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று உள்ளே வைக்கலாம்

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்

லூக்கா 1: 26-38

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவினாலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருளமிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

மரியாள் "இதோ உமது அடிமை உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்று கூறினார். கடவுள் மீது அவர் கொண்ட அன்பினால் தாழ்ச்சியோடு வணங்கி கீழ்ப்படிந்தார். நான் இயேசுவை முழுமனதோடு அன்பு செய்கிறேனா? என்னுடைய செயல்களில் எவ்வாறு நான் இறைவனின் அன்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கிறேன்?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செபம்

அன்பின் ஆண்டவரே, உம்முடைய மாறாத அன்பினை நான் உணர்கிறேன். உம்முடைய அன்பு, ஒவ்வொரு நாளும் உதிக்கும் சூரியனை போன்று நிலையானது. இந்த திருவருகை காலத்தில் பொறுமையாய் உமக்காய் காத்திருப்பது புனிதமானது. உம்மை முழுவதுமாய் பெற்று கொள்ள என்னை தயார் செய்யும். வாரும் இயேசுவே வாரும். ஆமென்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





கிறிஸ்து பிறப்பு நாள் தயாரிப்பு

ஒவ்வொருவரும் தங்கள்
குடும்பத்திலுள்ளவர்களுக்கு
ஒரு பரிசு பொருளை
தயார் செய்தல் அவசியம்.



கிறிஸ்து பிறப்பு நாள்



மகிமை



கொண்டாட்டம்

கிறிஸ்து பிறப்பை எத்தனை
நாள் கொண்டாட்டமாக
கொண்டாடலாம்?

நாம் 12 நாட்கள்
அதாவது ஆண்டவரின்
திருக்காட்சி பெருநாள் வரை
கொண்டாடலாம்.

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

எங்களை படைத்த ஆண்டவரே, இந்த கிறிஸ்துமஸ் நாளிலே உம்மை நாங்கள் நன்றியோடும் மகிழ்ச்சியோடும் ஆராதிக்கின்றோம். இந்த உலகத்திற்கு நாங்கள் உமது மகிழ்ச்சியையும் , அன்பையும், நம்பிக்கையையும் விதைத்திட ஆசீர்வதியும். பசித்திருப்பவர்களுக்கு உணவும், நேசிக்கப்படாதவர்களுக்கு அன்பும், நோயாளிகளுக்கு ஆதரவும், எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பும், இளைஞர்களுக்கு ஞானமும் கிடைத்திட உம்மை வேண்டுகிறோம். பாவிகளான எங்கள் அனைவருக்கும் உம் அளவற்ற அன்பால் அரவணைத்து மன்னிப்பு வழங்கிட மன்றாடுகிறோம். ஆமென்.

லூக்கா 2: 6-14

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

பல நேரங்களில் ஆண்டவரின் நற்செய்தி என்னிடம் கூறப் பட்டபோது என்னுடைய பதில் அல்லது செய்கை எவ்வாறு இருந்தது? மகிழ்ச்சியாக இருந்ததா அல்லது எரிச்சல் பட்டேனா ?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செபம்

இறைவா, உம்முடைய இந்த பிறப்பு தினத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொண்டு, நீர் கொண்டுவந்த அன்பையும் சமாதானத்தையும் மற்றவர்களுக்கு எப்போதும் கொடுத்திட உம்மிடம் மன்றாடுகிறோம்.
ஆமென் .

செயல்பாடு

1. அனைவரும் ஒன்றாக வட்டமாக அமர்ந்து உங்கள் வலதுபுறத்தில் அமர்ந்திருப்போரிடும் உங்கள் பரிசீனை கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்தினை கூற வேண்டும்.
2. இன்றைய நாளில் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக அமர்ந்து 1 வேளை உணவை ஒன்றாக மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





திருகுடும்பம் ஞாயிறு தயாரிப்பு
காகிதம் மற்றும் பேனா



திருகுடும்பம்



ஒற்றுமை

பரிசுகள்



இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட
பரிசுகள் யாவை?
அவை எதை குறிக்கின்றன?

- i) தங்கம் - அரசனக்குரியது
- ii) தூபம் - தெய்வத்துக்குரியது
- iii) வெள்ளை போளம் (வாசனை
எண்ணெய்) - இறப்புக்குரியது

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

ஆண்டவரே எங்கள் குடும்பத்தை நீர் ஆசீர்வதியும். நசரேத்தூரில் உம்முடைய திருகுடும்பத்தில் நீர் கண்ட ஒற்றுமை, சமாதானம் மற்றும் அன்பை நாங்கள் எங்கள் குடும்பங்களில் காண விழைகிறோம். புனித சூசையப்பரே, உம்மிடம் எங்கள் குடும்ப தலைவருக்காக மன்றாடுகிறோம். எங்கள் குடும்ப தலைவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும் ஆற்றலையும் இறைவன் நிறைவாய் வழங்கிடவும் அன்னை மரியாளை முன்மாதிரிகையாய் கொண்டு நாங்கள் தொடர்ந்து தாழ்ச்சியோடும் அன்போடும் வாழ்ந்திடவும் வேண்டுகிறோம். ஆமென்.

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்

லூக்கா 2: 22, 39-40

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

பல நேரங்களில் எது என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது? எனக்கு அல்லது என் குழந்தைகளுக்கு நான் கடவுளின் ஞானத்தை வேண்டுகிறேனா? ஞானத்தில் பலம் பெற வேண்டும் என்று எண்ணுகிறேனா?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செயல்பாடு

1. அனைவரும் குடிலை சுற்றி முழந்தாள்படியிட்டோ அல்லது நின்றுகொண்டோ தங்களது விண்ணப்பங்களை கூறலாம். விண்ணப்பங்கள் கூற விரும்பாதோர் மௌனமாகவோ அல்லது எழுதியோ வைக்கலாம்.
2. குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினரிடம் (அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா) அனைவரும் நெற்றியில் சிலுவை அடையாளம் பெற்று ஆசிபெற வேண்டும்.

செபம்

குடும்பத்தில் உள்ளே சிறியவர் கூற வேண்டிய செபம் :
தந்தை மகன் தூய ஆவியாருக்கு மகிமை உண்டாவதாக.

அனைவரும்:

ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும்
எப்பொழுதும் என்றென்றும் இருக்க கடவது . ஆமென்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு





**புது வருடம் & மரியாள் இறைவனின்
தாய் ஞாயிறு தயாரிப்பு**

காகிதம் மற்றும் பேனா, டைரி.



புது வருடம்
&
மரியாள்
இறைவனின் தாய்



ஆம்

சீடர்



புனிதர்களின் வரிசையில்
மற்றும் இயேசுவின்
சீடர்களில் முதன்மையானவர்
யார்?

மரியாள்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்
அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தார்
அருள் நிறை...

இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்
அருள் நிறை...

வார்த்தை மனுஷருவானார்
நம்மிடையே குடிகொண்டார்
அருள் நிறை...

இயேசுகிறிஸ்துநாதருடைய வாக்குறுதிகளுக்கு
நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

இறைவா, தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய
திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள்
அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும்,
சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின்
மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில்
உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்துவழியாக
மன்றாடுகிறோம் - ஆமென்.

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்.

லூக்கா 2: 6-14

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால், மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

எனது வாழ்வின் நிகழ்வுகளை குறித்து நான் சிந்திக்கின்றேனா? அல்லது இவ்வுலக நிகழ்வுகளில் வேகமாக ஓடி கொண்டிருக்கின்றேனா?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செயல்பாடு

அனைவரும் தங்களது இவ்வருட தீர்மானத்தை பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் 2 தீர்மானங்களை கூறுதல் அவசியம். ஒன்று தனிப்பட்டது மற்றொன்று குடும்பத்துக்கானது.

செபம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தமுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

#GLOW4CHRIST

அடுத்த வாரத்திற்கான தயாரிப்பு






ஆண்டவரின்
திருக்காட்சி ஞாயிறு தயாரிப்பு
தூபம், தீர்த்தம்



ஆண்டவரின் திருக்காட்சி



ஒளிருங்கள்

ஊதா வர்ணம்



ஏன் திருவருகை காலங்களில் நமது
திருச்சபை ஊதா வர்ணத்தை
பயன்படுத்துகிறது? துக்கமா?

இல்லை. ஊதா வர்ணம் என்பது
காத்திருப்பை கூறுகிறது. இயேசுவின்
பிறப்பையும் அவரது இரண்டாம்
வருகையையும் நாம்
எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலேஆமென்

ஆரம்ப பாடல் : பிற்சேர்க்கையிலிருந்து எடுக்கலாம்

எங்கள் மேல் அளவு கடந்த அன்பு
கொண்ட ஆண்டவரே, விண்மீன்
ஒளியின் மூலம் உமது மகனை
எங்களுக்கு காட்டினீர்.
உமது ஒளியிலும்,
உமது மகனின் அன்பாலும்
நாங்கள் இவ்வுலகை வென்றிட
அருள் தாரும்.
ஆமென்.

அனைவரும் அமரலாம். இன்றைய நற்செய்தி வாசிக்கப்படும்

மத்தேயு 2: 1-12

ஆண்டவர் நம்மோடு இருப்பதாக.

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரவேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

மத்தேயு 2: 1-12

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

அனைவரும்: கிறிஸ்துவே உமக்கே புகழ்

தியானித்தல்

இன்றைய நாளில் நான் எதனை என்னுடைய காணிக்கையாக இறைவனுக்கு கொடுக்க போகிறேன்?

சிறிது நேரம் அமைதியில் சிந்திப்போம்

செயல்பாடு

இன்றைய நாளில் நாம் வசிக்கும் இந்த இல்லத்தை தீர்த்ததாலும் தூபத்தாலும் ஆசீர்வதிக்க போகிறோம். குடும்பத்தில் உள்ள இருவர், தூபம் தீர்த்தம் கொண்டு ஆசீர்வதிக்கும் வேளையில் அனைவரும் ஒன்றாக கர்த்தர் கற்பித்த செபமும் மங்கள வார்த்தை செபமும் கூறலாம்.

செபம்

தலைவர்:

தந்தை மகன் தூய ஆவியாருக்கு மகிமை
உண்டாவதாக.

அனைவரும்:

ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும்
எப்பொழுதும் என்றென்றும் இருக்க கடவது. ஆமென்.

#GLOW4CHRIST



இன்றோடு கிறிஸ்துமஸ் காலம்
நிறைவு பெறுகிறது.
இன்றைய நாளில் நாம் வீட்டிலுள்ள
கிறிஸ்துமஸ் அலங்காரம் அனைத்தையும்
களையலாம்/ எடுத்துவிடலாம்.



பாடல்கள்



அமைதியின் தெய்வமே

அமைதியின் தெய்வமே இறைவா
என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய்
யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி

*** அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி -2

1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது
அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது
அமைதி அமைதி 2
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார் -2

2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால்
அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில்
நிலைத்தால் அமைதி அமைதி 2
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் -2



அன்பென்னும் வீணையிலே

அன்பென்னும் வீணையிலே
நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே
உன் அருளினை பாடிடுவேன்

1. அகமெனும் கோவிலிலே
என் தெய்வமாய் நீ இருப்பாய் 2
அன்பெனும் விளக்கேற்றி 2
உன் அடியினை வணங்கிடுவேன்
2. வாழ்வெனும் சோலையிலே
நல் தென்றலாய் நீ இருப்பாய் 2
தூய்மையெனும் மலரில் 2
நான் தாள்மலர் வணங்கிடுவேன்
3. தென்றலே தவழ்ந்திடுமே
என் தெய்வமே நீ இருக்க 2
இன்பமே மலர்ந்திடுமே 2
நான் உன்னில் வாழ்ந்திருக்க



அன்னைக்குக் கரம் குவிப்போம்

அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் - 2

1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார்
அந்த முன்னவனின்
அன்னையெனத் திகழ்ந்தார் 2
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2. பாவமதால் மனிதன் அருளிழந்தான் - அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்



அதிகாலையில்

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் சுவடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் நாம் செல்வோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற 2
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே 2
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி



பெத்தலையில்

பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி
மனமே-இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்
இங்குதாழ்மையுள்ள தாய் மடியில்
தலைசாய்க்கலானார்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-
இங்கு பங்கமுற்ற பசுத் தொட்டிலில்
படுத்திருக்கிறார்
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-
இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே



பெத்தலையில்

பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி
மனமே-இன்னும் 2

*** குளிரும் பனியும் கோட்டினிலே
கோ மகனும் தொட்டினிலே 2
ஆரிரோ ஆரிரோ ஆரிராராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ -2

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் 2
இங்குதாழ்மையுள்ள தாய் மடியில்
தலைசாய்க்கலானார் 2

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் 2
இங்கு பங்கமுற்ற பசுத் தொட்டிலில்
படுத்திருக்கிறார் 2

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக 2
இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே 2



காரிருள் வேளையில்

காரிருள் வேளையில்
கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவே

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே 2
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம் 2
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவே



கருணை கடலே வா

கருணை கடலே வா
கதித்த தயாபரா வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

1. அதோனாயி ஆனந்தமே ஆவலுடன்
காத்திருக்கும் அடிமைகளே சந்திக்க
2. இம்மானுவேல் ஏக நாதா
எங்கள் பாவ தோஷம் தீர ஏன் இன்னும் வர தாமதம்



மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாகினார்

இந்தப் பாதாளத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

*** ஆ ஆனந்தமே பரமானந்தமே

இது மாபெரும் பாக்கியமே 2 - இந்த

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுக் கொண்டார் 2
தம் ஆசிதனை எனக்கும் அளித்து
இதைப் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

2. அவர் வரும் நாளிலே என்னைத் தெரிவுபெற்று
அன்பாய்க் கூட்டியே சேர்த்துக்கொள்வார் 2
அவர் சமூகமதில் அங்கு அவருடனே
ஆடிப் பாடியே மகிழ்ந்திடுவேன்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் 2
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்



நீ இறைவனைத் தேடிக்

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார் (2)
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் (2)

1. அழகையில் அவரை அழைத்திடுங்கள்
அழகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்
2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்



ஞானம் நிறை கன்னிகையே

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
ஞானம் நிறை கன்னிகையே

மாண்புயர் ஏழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே - ஞானம்

1. பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார்
2. வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
வாழ்வோர் அனைவரின் தாயே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி



சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே - (2)

சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா இயேசு

என்னை இரட்சித்தார்

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோஷம் என்னில் பொங்குதே

1. வழிதப்பி நான் திரிந்தேன்
பாவ பழியதை சுமந்தலைந்தேன் 2
அவர் அன்பு குரலே
அழைத்தது என்னையே 2
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே 2
2. சத்துரு சோதித்திட
தேவ உத்திரர் உடன் வருவான் 2
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார் 2
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே 2
3. பாவத்தில் சீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார் 2
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடுவேன் 2
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன் 2



தாசரே இத்தரணியை

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் 2
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்,
அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய்
அழைத்திடுவோம் 2
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை
நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே
2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக
உதவி செய்வோம் 2
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு
கனிந்து திரிந்தனரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம்
உயர்த்திடுவோம் 2
பொறுக்க வெண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டிரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே



உலகம் தராத அன்பை

உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
வலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் தாரும் தேவபாலா 2

1. வானோர்கள் சேனைப்பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார் 2
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவபாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா
2. கரைகாணாத் துன்ப வெள்ளம்
இருண்டோடும் வேளை வந்தீர் 2
திருக்கைகள் நீட்டி என்னை
உம் அருகில் அணைத்துக்கொண்டீர்
உம் அருகில் அணைத்துக்கொண்டீர்



விண்ணோர் மகிழ்ந்து

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உன்னைத் தாலாட்ட
மண்ணோர் உவந்துப் பாடும் பாடல்
உம்மை வரவேற்க

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வில் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
என் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ
2. கன்னித்தாயும் அவளது மடியில்
உன்னைத் தாலாட்ட
பன்னெடு நாளாய்க் காத்து நிற்கும்
சுவலயம் உன்னை வணங்க
என் வாழ்வின் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ

கிறிஸ்துமஸ்
மற்றும்
புத்தாண்டு
வாழ்த்துகள்



Est. 1955
DIOCESE OF PENANG
MALAYSIA